

ஆண்டவரின் இறுதி இராவுணவு

திருப்பலி முன்னுரை

“இது என் உடல், என் இரத்தம்” என இயேசு தம்மையே நமக்காகத் தந்து, நற்கருணையை ஏற்படுத்தியதை விசுவசித்து, புனித வியாழன் திருப்பலிக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். சிறிய உதவியைக் கூட பெரிதாக விளம்பரம் செய்வோர் மத்தியில் தம் உடலையே உணவாகவும், குருதியை பானமாகவும், உயிரை இரட்சணியமாகவும் தந்தவர் இயேசு கிறிஸ்து. தம்மையே தாழ்த்தி, சீடர்களின் பாதங்களைக் கழுவி, முத்தம் செய்து, ஒப்பற்ற உறவை ஏற்படுத்தியதை உள்ளத்தில் சிந்திப்போம். செயல்களில் வெளிப்படுத்துவோம்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மீட்க இறைவன் கூறும் வார்த்தைகளை விடுதலைப் பயண நூல் எடுத்துரைக்கிறது. இது ஆண்டவரின் பாஸ்கா, இன்று நாமும் கொண்டாட அழைக்கப்பட்டிருக்கிறோம். இரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளில் கொல்லும் கொள்ளை நோய் எதுவும் வராது என இறைவன் நமக்கும் வாக்களிக்கிறார். நம் வீடுகளிலும் இறை பிரசன்னம் தெளிக்கப்பட ஜெபிப்போம்.

இன்றைய நற்செய்தியில் உலகினை மீட்க வந்தவர் தம்மையே தாழ்த்தி, தம் சீடர்களின் பாதங்களைக் கழுவி முத்தி செய்வதைக் காண்கிறோம். நற்கருணையை ஏற்படுத்தி தம்மையே குருவாக வெளிப்படுத்துகிறார். ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று தம் சீடர்களையும் குருவாகப் பணிக்கிறார். பாதங்களைக் கழுவி, தம்மையே தூய்மையாக்கி, அப்பத்தைப் பிட்டு, நற்கருணையை ஏற்படுத்தி, குருத்துவத்தையும் ஏற்படுத்தியவர் இயேசு கிறிஸ்து என்பதே நமது திரு அவையின் விசுவாசம். நாமும் பாதம் கழுவுதலைச் சடங்கு என்று மட்டும் எண்ணாமல், இயேசுவைப் போல தாழ்ச்சியை அணிந்து கொள்வோம். தாழ்ச்சி உடையோர் ஒரு போதும் வீழ்ச்சி அடைவதில்லை என்பதை உணர்ந்து தரணி தழைக்க, இறைவனை இப்பலியில் மன்றாடுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று பாதங்களைக் கழுவியவரே எம் இறைவா!

உம் திருமகன் தன் உடலையே உணவாய் தந்து, நற்கருணையை ஏற்படுத்திய இந்நாளில், அதை உண்ணவும், கையளிக்கவும், நாங்கள் எங்களை தகுதிப்படுத்தவும், தாழ்ச்சி, தியாகம், ஒற்றுமை போன்ற பண்புகளை நாங்கள் வாழ்வாக்கிட வரமருளவும், திரு அவைத் தலைவர்கள், பணியாளர்களின் பணி சிறக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்தும், வரவிருந்த கொள்ளை நோயிலிருந்தும் விடுவித்தவரே எம் இறைவா!

எம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொள்ளை நோயிலிருந்து மக்களை விடுவியும். உலகமே தவித்துப் புலம்பும் இவ்வேளையில் குணமாக்கும் உம் வல்லமை வெளிப்படவும், உமது திரு இரத்தம் இப்பூமியில் தெளிக்கப்பட்டு, நோய் நீங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று கற்பித்தவரே எம் இறைவா! நாங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, குடும்பங்களில், பணியிடங்களில், சமூகத்தில் தாராள உள்ளத்தினராய் அன்பு செய்யவும், தாழ்ச்சியை அணிந்து கொள்ளவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வல்லமையுள்ள தெய்வமே எம் இறைவா!

எம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, தொற்று நோய் கட்டுப்பட்டு, மக்கள் விழிப்புணர்வோடு செயல்படவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், உயர் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் போன்ற இதயத்தின் வேண்டுகோள்கள் நிறைவேறவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com